

தகமை	• விண்ணப்பதாரர்கள் 20 முதல் 70 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும் (கடன் முதிர்வு நேரத்தில்) • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும் • வேண்டுமென்றே கடனை செலுத்த தவறும் எண்ணம் கொண்டவராக இருக்கக்கூடாது • கடனை திருப்பிச் செலுத்தும் திறன் இருக்க வேண்டும். விவசாயியின் அந்தஸ்து விவரம்: அங்கீகரிக்கப்பட்ட மதிப்புச் சங்கிலியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் மற்றும் அச்சங்கிலியில் கொள்வனவாளரால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
பிரதான அம்சங்கள்	• வட்டி வீதங்கள்: இதற்குரிய வட்டி வீதம் நுண்,சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான ALCO வீதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், காலப்போக்கில் மாறக்கூடிய உரிய மீள்கடன் அல்லது மானிய வீதங்களுக்கு அமைவானது. "Kiri Wyawasabhimam" பாலுற்பத்திக் கடனுக்கு, 9.5% விசேட வீதம் பொருந்தும் என்பதுடன், ரூபா 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. • பிணைத் தேவைப்பாடுகள்: ரூபா 500,000 வரையிலான கடன்களுக்கு தனிப்பட்ட அல்லது நிறுவன பிணை உத்தரவாதங்கள் (எளிமையான பொறுப்பு - தேவை அடிப்படையில்) தேவை (குறிப்பிட்ட கடன் திட்டத்தைப் பொறுத்து இந்தத் தேவை மாறுபடலாம்). ரூபா 1 மில்லியனுக்கும் அதிகமான கடன்களுக்கு, அசையும் அல்லது அசையாச் சொத்தின் வடிவத்தில் பிணை தேவை.
நன்மைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்	• தொழில்துறையின் நிலைபேறாண்மை • வைப்புக் கணக்குகள், குத்தகை வசதிகள், காப்புறுதித் தீர்வுகள், டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகள், கடன்கள் மற்றும் கடன் திட்டங்கள், நிதியியல் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற அனைத்து வங்கி தீர்வுகளையும் அணுகுவதற்கான வாய்ப்பு.

கணக்கைத் திறக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்	அருகிலுள்ள நுண், சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான அதிகாரியை / DFCC கிளையைத் தொடர்பு கொள்ளவும்
கட்டணங்கள் மற்றும் அறவீடுகள்	கட்டண விபரத்தில் குறிப்பிடப்பட்ட வழக்கமான கட்டணங்கள் மற்றும் அறவீடுகள். தயவுசெய்து பார்க்கவும் - https://www.dfcc.lk/interest-rates/
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்	• மதிப்புச் சங்கிலியில் உள்ள கொள்வனவாளர் ஒருவரால் விவசாயி பரிந்துரைக்கப்பட வேண்டும். • விவசாயி மதிப்புச் சங்கிலியின் அங்கத்தவராக இருக்க வேண்டும் இத்தீர்வு குறித்த தகவல், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் காலத்திற்கு காலம் மாற்றத்திற்கு உட்படக்கூடியவை. எனவே, சமீபத்தைய தகவல் விபரங்கள், தற்போதைய நிலவரத்தின் படி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு அருகாமையிலுள்ள கிளைக்குச் செல்வதோ அல்லது https://www.dfcc.lk/ என்ற வங்கியின் நிறுவன இணையத்தளத்தைப் பார்ப்பதோ சிறந்தது என அறிவுறுத்தப்படுகின்றது.
கணக்கு பரிவர்த்தனைகள் பற்றிய விளக்கங்கள் மற்றும் விசாரணை	தொடர்பு வழிகள்: 24/7 துரித சேவை 0112 350000 மின்னஞ்சல்: care@dfccbank.com DFCC வங்கியின் எந்தக் கிளையிலும் தேவையான உதவி கிடைக்கின்றது பதில் நடவடிக்கை நேரம்: 24 மணித்தியாலங்களுக்குள்
முறைப்பாடுகள் கையாளப்படும் நடைமுறை	உங்களுடைய முறைப்பாடு 01 பணித்தினத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், 02 பணித்தினங்களுக்குள் செயல்படுத்தப்படும். சில பிரச்சனைகளுக்கு இதை விட நீண்ட காலம் எடுக்கக்கூடும். நியாயமான காலத்திற்குள் திருப்தியான பதில் ஏதும் உங்களுக்கு கிடைக்காவிட்டால், தயவு செய்து எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

முறைப்பாடுகள்
கையாளப்படும்
நடைமுறை

- மின்னஞ்சல்: care@dfccbank.com
- எமது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்வதனுடாக: 0112 350000

நிதியியல் குறைகேள் அதிகாரி

நிதியியல் குறைகேள் அதிகாரி

இல. 1, பெதெஸ்தா பிளேஸ், மிலாகிரிய, கொழும்பு 05

தொ.பே: (011) 2 595624

மின்னஞ்சல்: fosril@sltnet.lk

இணையத்தளம்: www.financialombudsman.lk

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் நுகர்வோர் உறவுகள் திணைக்களம் <https://www.cbsl.gov.lk/en/fcrd>